



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 41]

CHENNAI, WEDNESDAY, OCTOBER 9, 2024  
Purattasi 23, Kurothi, Thiruvalluvar Aandu-2055

## Part VI—Section 3(b)

Notifications issued by Quasi-Government bodies and  
Public Sector undertakings.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

Pages.

### UNIVERSITY AUTHORITIES

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 21(பி) வகுப்பு II – பிற உறுப்பினர்கள் விதி I இன் கீழ் பேரவைத் தொகுதியிலிருந்து ஆட்சிக்குழுவிற்கு உறுப்பினர் இருவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு

46

## NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

## UNIVERSITY AUTHORITIES

## தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 21(பி) வகுப்பு II – பிற உறுப்பினர்கள் விதி I இன் கீழ் பேரவைத் தொகுதியிலிருந்து ஆட்சிக்குழுவினருக்கு உறுப்பினர் இருவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு

( ந.க.எண்.3586/க1/2024 )

No. VI-3(b)/20/2024.

தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டம் பிரிவு 21(பி) வகுப்பு II-பிற உறுப்பினர்கள் விதி I-இன் வரையறைக்குட்பட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் அலுவல்வழி உறுப்பினரல்லாத இருவரைத் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக மூன்று ஆண்டுகள் அல்லது பேரவையில் அவர்களின் பதவிக்காலம் இவற்றில் எது முந்தியதோ அதுவரை பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேவையானால் இது குறித்துக் கழுக்க வாக்குப்பதிவு பேரவை கூடும் நாளில் நடைபெறும்.

பேரவை உறுப்பினர் எவரும் அலுவல்வழி உறுப்பினர் அல்லாத ஒருவரை வேட்பாளராக முன்மொழியலாம். ஒவ்வொரு வேட்பு மனுவும் அதற்குரிய படிவத்தில் எழுத்து மூலமாக ஒரு பேரவை பேரவை உறுப்பினரால் முன்மொழியப்பட்டு மற்றொரு பேரவை உறுப்பினரால் வழிமொழியப்பட்டிருக்க வேண்டும். வேட்பு மனுவுடன் ஆட்சிக்குழுவில் தான் ஏற்கனவே உறுப்பினர் இல்லை என்றும் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆட்சிக்குழுவில் பணியாற்ற இசைவதாகவும் வேட்பாளர் ஒவ்வொருவரும் உறுதிமொழிப் படிவத்தை நிறைவு செய்து கையொப்பமிட்டு இணைத்தனுப்ப வேண்டும்.

இத் தேர்தலில் இரு இடங்கள் மட்டுமே நிரப்பப்படவேண்டியுள்ளதால் ஒரு பேரவை உறுப்பினர் இருவருக்கு மட்டுமே முன்மொழிபவராக அல்லது வழிமொழிபவராக இருக்க இயலும்.

ஒவ்வொரு வேட்பு மனுவும் ஓர் உறையிலிடப்பட்டு அதன்மேல் “பேரவைத் தொகுதியிலிருந்து ஆட்சிக்குழுவினருக்கு வேட்பாளர் நியமனம்” என்று எழுதப்பட்டு ஒப்புக்கைச் சீட்டுடன் கூடியப் பதிவு அஞ்சலில், “பதிவாளர் மற்றும் தேர்தல் அலுவலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 010” என்னும் முகவரிக்கு 25.10.2024 பிற்பகல் 4.00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பப்படவேண்டும். வேட்பு மனுக்களை அலுவலக நேரத்தில் தேர்தல் அலுவலரான இப்பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்களிடம் நேரடியாகவோ ஆள் மூலமாகவோ மேலே குறித்த காலத்திற்குள் கிடைக்குமாறு அனுப்பிவைக்கலாம்.

மேலே கூறப்பட்டுள்ளபடி முறையாக அனுப்பப்படாத வேட்பு மனுக்கள் செல்லுடமையற்றவை எனச் சாற்றப்படும்.

வேட்பு மனுக்கள் 25.10.2024 மாலை 5.00 மணிக்குப் பல்கலைக்கழக அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும். செல்லுடமையுள்ள வேட்பாளர் பட்டியல் அன்றைய நாளே வெளியிடப்படும்.

வேட்பாளர் ஒருவர் தனது வேட்பு மனுவை எழுத்து மூலம் அறிவித்துத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். திரும்பப் பெறும் இத்தகைய அறிவிப்பை 05.11.2024 பிற்பகல் 3.00 மணிக்குள் கிடைக்குமாறு “பதிவாளர் மற்றும் தேர்தல் அலுவலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 010” என்ற முகவரிக்கு ஒப்புக்கைச்சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சலிலோ, மேலே குறித்த நாள் மற்றும் நேரத்திற்குள் தேர்தல் அலுவலரிடம் நேரடியாகவோ ஆள் மூலமாகவோ சேர்ப்பிக்கலாம்.

வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான நேரம் முடிந்த பிறகு அன்றைய நாளே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நிரப்பப்பட வேண்டிய இடங்களைவிட இறுதி வேட்பாளர் எண்ணிக்கை கூடுதலாக இருந்தால் 21.11.2024 முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை கழுக்க வாக்குப்பதிவு முறையில் தேர்தல் நடத்தப்படும்.

தஞ்சாவூர்,  
2024 அக்டோபர் 4.

சி. தியாகராஜன்,  
பதிவாளர் (பொறுப்பு).